

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலைக் கல்லூரியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களின் குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இவ்வறிக்கையின் 1.5 பந்தியில் காட்டப்படும் தாக்கத்தை தவிர்த்து பதவிநிலைக் கல்லூரியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையில் 1.5 பந்தியில் காட்டப்படும் விடயங்களின் மீது அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்பு

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாட்டுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, பதவிநிலைக் கல்லூரியின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பிடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்தல் மற்றும் முகாமைத்துவமானது பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலைக் கல்லூரியினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்தல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பதவிநிலைக் கல்லூரியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பதவிநிலைக் கல்லூரியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கடிவவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் வியடப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வளரின் பொறுப்பு)

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ்கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி பதவி நிலைக் கல்லூரியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு பதவி நிலைக் கல்லூரிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய

பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் சபையின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பதவி நிலைக் கல்லூரியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பதவி நிலைக் கல்லூரியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுக்கு இணங்க, பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலைக் கல்லூரி இணங்கியிருந்ததா என்பதும்,
- பதவி நிலைக் கல்லூரி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- சபையின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீது கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமம் தொடர்பாக இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
125,000 ஐ.அ.டொ தொகையான நிலையான வைப்பொன்று 2024 ஆகஸ்ட் 30 ஆந் திகதி ரூபா 37 மில்லியன் இற்கு காசாக்கப்பட்டிருந்ததுடன், அது காசுப் பாய்ச்சல் கூற்றில் நிதி நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சலாக காண்பிக்கப்பட்டிருந்தது.	இந்த நிலையான வைப்புத் தொகை காசு முதலீட்டு செயற்பாடாக கணக்கு வைக்கப்பட வேண்டுமென ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.	இலங்கை பொதுத் துறைக் கணக்கீட்டு நியமம் 2 இன் 8 ஆம் பந்தியின் பிரகாரம் காசுப் பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு செயற்பாடுகள் என காண்பிக்கப்படல் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) கல்லூரியின் பிற வருமானங்களில் ரூபா 25,067,632 தொகையான அந்நிய செலாவணி இழப்பு என கழிக்கப்பட்டிருந்த போதிலும் உள்ளவாரான அந்நிய செலாவணி நாணய மாற்று இழப்பு ரூபா 24,703,877 ஆகியமையினால், பிற வருமானங்கள் மற்றும் ஆண்டின் மிகை ரூபா 363,755 இனால் குறைவாக காண்பிக்கப்பட்டிருந்தது.	இந்த வேறுபாடு 2025 கணக்கு ஆண்டில் சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	வருமானம் சரியான இனங்காணப்படல் வேண்டும்.
(ஆ) உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்றில், 2024 திசம்பர் 31 இல் உள்ளவாரான வைப்பு மீதியினுள் ரூபா 37.15 மில்லியனான வெளி தரப்பினருக்கு செலுத்தப்பட வேண்டிய பொறுப்புக்கள் மீதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தது. மேலும் வைப்புக் கணக்கில் உள்ளடக்கப்பட்டுள்ள வெளிநாட்டு உத்தியோகத்தரிகளினால் செலுத்தப்படுகின்ற பாடநெறிக் கட்டணங்களுக்கான ரூபா 4.04 மில்லியன் அந்நிய செலாவணி இழப்பு மற்றும் வைப்பு கணக்கிலிருந்து மீளாய்வாண்டில் செலவான அகற்றப்பட்ட ரூபா 2.13 மில்லியன் தொகை உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்றில் சீராக்கப்பட்டிருக்கவில்லை.	இந்த கணக்கீட்டு குறைப்பாடுகள் 2025 கணக்கு ஆண்டில் சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	வைப்புக்கள், பொறுப்புக்கள் மற்றும் செலவுகள் சரியாக இனங்காணப்பட்டு கணக்கிடப்படல் வேண்டும்.
(இ) கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த 91 கட்டிடங்களுக்குரியதாக, கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் கட்டிடங்களின் கிரயம் ரூபா 1,235.11 மில்லியனாக காண்பிக்கப்பட்டிருந்த போதிலும், நிதி நிலைமைக் கூற்றில் 2024 திசம்பர் 31 இல் கட்டிடங்கள் கிரயம் ரூபா 1,273.97 மில்லியன் ஆகியமையினால் ரூபா 38.86 மில்லியன் வேறுபாடு நிலவியது. இந்த 91 கட்டிடங்களில் 61 கட்டிடங்கள் மற்றும் 5 பிற கட்டுமானங்கள் 2018 ஆம் ஆண்டில் ரூபா 682.2 மில்லியனிற்கு மதிப்பிடப்பட்டிருந்த போதிலும் அம் மதிப்பீட்டு பெறுமதி மீளாய்வாண்டு இறுதி வரையிலும் நிதிக் கூற்றுக்களில் தேவையான சீராக்கல்கள் செய்யப்பட்டிராததுடன் எஞ்சிய கட்டிடங்களும் மதிப்பிடப்பட்டு நிதிக் கூற்றுக்களுக்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கணக்காய்வின் போது சுட்டிக் காட்டப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களில் 2024 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்டுள்ள கட்டிடங்கள் பெறுமதி கல்லூரியின் நிலையான சொத்துக்கள் பதிவேட்டின் பிரகாரம் சரியாக காணப்படுகின்றது மற்றும் முழுமையான கட்டிட மதிப்பீட்டின் பின்னர் மதிப்பிடப்பட்ட பெறுமதி கணக்கிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	தொடர்புடைய சொத்துக்களின் சரியான மதிப்பு கணக்கிடப்பட்டு, நிதிக் கூற்றுக்கள் ஊடாக வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

- (ஈ) கல்லூரியின் உடற்பயிற்சி மையத்தினுள் காணப்பட்ட பெறுமதி வெளிப்படுத்தப்படாத 2 த்ரெட்பில் இயந்திரங்கள், 02 மல்டி சிடேரியன் இயந்திரங்கள், 02 ஹப்ரய்ட் சைக்கிள்கள், 01 ஸ்பீட் பைக், 01 புல் அப் இயந்திரம், 03 பென்ட் ஏபி கிங் ப்ரோ (AB king pro) ஆகிய உபகரணங்கள் சொத்துக்களில் மற்றும் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த 02 மின் ஆக்கிகளின் பெறுமதி மற்றும் கல்லூரியின் நூலகத்தில் காணப்படுகின்ற ரூபா 8.2 மில்லியன் பெறுமதியான புத்தகங்களும் நிதி நிலைமைக் கூற்றில் ஆதனங்கள், பொறிகள் உபகரணங்கள் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
- (உ) இராணுவத்திற்கு சொந்தமான ரூபா 17.5 மில்லியன் பெறுமதியான 11 வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு சொந்தமான ரூபா 2.1 மில்லியன் பெறுமதியான வாகனமொன்றும் கல்லூரிக்கு சட்டபூர்வமாக கையகப்படுத்தாது நிதி நிலைமைக் கூற்றில் சொத்துக்களின் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்தது.
- இந்த உபகரணங்கள் தொடர்பான நாளேடு எ களஞ்சியத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றதுடன், பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்கள் பௌதீக ரீதியாக மற்றும் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உடற்பயிற்சி மையப் பொறுப்பாளருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது
- இந்த வாகனங்கள் கல்லூரிக்கு கையகப்படுத்த முடியுமானால் அவை கணக்குகளில் பேணிவதற்கும் அவ்வாறு செய்ய முடியாவிட்டால் கல்லூரி சொத்துக்களிலிருந்து அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- குறித்த சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டு கணக்கிடப்படல் வேண்டும்.
- நிறுவனத்திற்கு சட்டபூர்வமாக சொந்தமான சொத்துக்கள் மட்டும் நிதிக் கூற்றுக்கள் ஊடாக வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

1.5.3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது பதிவேடுகள்

விடயம்	நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் ரூபா	தொடர்புடைய பதிவேட்டின் பிரகாரம் ரூபா	வேறுபாடு ரூபா	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
இடர் கடன் கணக்கு	4,036,854	4,350,758	313,904	2025 ஆம் ஆண்டில் வேறுபாடுகள் இனங்காணப்பட்டு கணக்கிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	குறித்த இணக்கமின்மைகள் இனங்காணப்பட்டு கணக்கிடப்படல் வேண்டும்.

1.5.4 பொருத்தமற்ற பெறுமதி கணிப்பீடு அல்லது மதிப்பீடு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
கல்லூரிக்கு சொந்தமான 23 ஏக்கர் 3 ரூட் 34.10 பர்ச்சஸ் காணி 2018 ஆம் ஆண்டில் ரூபா 441 மில்லியனிற்கு மதிப்பிடப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் நிதிக் கூற்றுக்களில் அப் பெறுமதி உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் மேற்படி காணி 2018 ஆம் ஆண்டின் பின்னர் மதிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதற்கு மேலதிகமாக கிரயம் ரூபா 5.84 மில்லியனான 06 ஏக்கர் 28.4 பர்ச்சஸ் சேற்று வயலும், ஆண்டு ஆரம்பத்திற்கு முன்னர் இருந்தே ஆரம்ப மீதி பூஜ்ஜயமான ரூபா 11.64 மில்லியனான வாகனங்களும், ரூபா 58.97 மில்லியன் பெறுமதியான இயந்திர உபகரணங்களும், ரூபா 48.11 மில்லியன் பெறுமதியான வீட்டு பொருட்களும், ரூபா 100.5 மில்லியன் பெறுமதியான கணினி உதிரிப் பாகங்களும், ரூபா 2.32 மில்லியனான நூலக புத்தகங்களும் ஆண்டு இறுதி வரையிலும் மதிப்பிடப்பட்டு நிதிக் கூற்றுக்களுக்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை.	முழுமையான மதிப்பீட்டின் பின்னர் குறித்த மீள்மதிப்பீடு பெறுமதி கணக்கிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	2018 திசெம்பர் 31 திகதிய, 04/2018 ஆம் இலக்க கொம்ப்டோலர் நாயகத்தின் அலுவலக சுற்றறிக்கை பிரகாரம் சொத்துக்கள் மதிப்பிடுவதற்கு மற்றும் குறித்த சொத்துக்களின் சரியான பெறுமதி நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டியவைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
பாடநெறி இலக்கம் 17 இற்காக 2023 ஆம் ஆண்டிலிருந்து கல்லூரிக்கு அறவிடப்பட வேண்டிய நிலுவை பாடநெறிக் கட்டணம் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 286,815.45 ஐ.அ.டொ ஆகும் அதாவது ரூபா 82.82 மில்லியன் மற்றும் 2024 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு அந்த ஆண்டினுள்ளே முடிவுறுத்தப்பட்ட பாடநெறி இலக்கம் 18 இற்காக நிலுவை பாடநெறிக் கட்டணம் 348,876.90 ஐ.அ.டொ ஆகும் அதாவது ரூபா 100.74 மில்லியன் அறவிடப்பட்டிருக்கவில்லை.	நிலுவை பாடநெறிக் கட்டணங்கள் அறவிடப்படுவதற்கு தொடர்புடைய பிரிவுகளினால் இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.	குறித்த நிலுவை பாடநெறி கட்டணம் விரைவில் அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1.6.2 செலுத்த வேண்டியவைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2022 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா உத்தியோகத்தர்கள், பயிற்சியின் போது அதற்காக பெற்றுக் கொடுக்கும் பயணத்திற்கான 128,405 ஐ.அ.டொலர்கள் தொகை கல்லூரியின் வெளிநாட்டு நாணயக்	இந்த தொகை புது டெல்லியில் உத்தியோகத்தரொருவரின் பெயர் குறிப்பிடப்பட்ட தனிப்பட்ட கணக்கொன்றிற்கு மாற்றுமாறு கோரப்பட்டதுடன், அது தொடர்பில் உறுதி செய்துக் கொள்வதற்கு	குறித்த தொகை விரைவாக தீர்ப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல்

கணக்கில் வைப்பு பாதுகாப்பு அமைச்சினால் சுவதி வேண்டும்.
 செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த அரேபியா தூதரகத்துடன் தொடர்பு
 பயணம் நடைபெறாததனால் இந்த கொண்டு உறுதிப்படுத்தலொன்று
 தொகை திருப்பிச் செலுத்தப்படாமல், பெற்றுக் கொடுக்குமாறு
 பொது வைப்புக் கணக்கொன்றில் வெளிநாட்டிலுள்ள அமைச்சிற்கு
 கணக்காய்வு திகதி வரையிலும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் இது
 நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வரையிலும் கொடுப்பனவு
 மீளாய்வாண்டு இறுதியில் பெறுமதி செய்வதற்கு உறுதிப்படுத்தல்
 ரூபா 37.08 மில்லியன் ஆகும். கிடைக்கப்படவில்லை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 89.2 மில்லியன் மிகையாக காணப்பட்டதுடன் அதற்கு
 நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 117.3 மில்லியன் ஆக காணப்பட்டது. அதன் பிரகாரம் நிதி
 விளைவுகளில் ரூபா 28.1 மில்லியன் தொகையான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த
 வீழ்ச்சிக்கு பாடநெறிக்கட்டணங்கள் வருமானம் ரூபா 15.13 மில்லியனாக குறைவடைந்தமை, அந்நிய
 செலாவணி இழப்பீடு ரூபா 7.62 மில்லியனாக அதிகரித்தமை சம்பளம் மற்றும் ஊதியம் ரூபா 7.45
 மில்லியனாக அதிகரித்தமை இதற்கான பிரதான காரணங்களாக காணப்பட்டன.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
பாதுகாப்பு அமைச்சின் 2024 ஆகஸ்ட் 15 ஆந் திகதி நடத்தப்பட்ட முகாமைத்துவ கூட்டத்தின் தீர்மானத்தின் பிரகாரம், 2023 மார்ச் 20 திகதிய MF/06/23/50/2023 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு முரணாக வெளிநாடு சென்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு செய்யப்பட்ட ரூபா 537,230 அதாவது 1740 ஐ.அ.டொ மீண்டும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	நிதி அமைச்சின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்து தருமாறு பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் பிரகாரம் மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.	தொடர்புடைய தீர்மானங்கள் செயற்படுத்தப்படல் வேண்டும்.

3.2 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) விலை நிர்ணய முறையின் கீழ் ரூபா 05 மில்லியனிற்கு குறைந்த பெறுகைகளுக்காக குறைந்தபட்சம் 03 முத்திரையிடப்பட்ட விலைமனுக்கள் அழைக்கப்பட வேண்டிய போதிலும் ஒரு அல்லது இரண்டு விலைமனுக்கள் மட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டு கல்லூரியினால் 13 சந்தர்ப்பங்களின் போது கூட்டுத்தொகை ரூபா 6.5 மில்லியன் கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.	எதிர்வரும் காலங்களில் 2024 பெறுகை வழிக்காட்டி கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.	2.14.1 பெறுகை வழிக்காட்டி பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

- (ஆ) 78 சந்தர்ப்பங்களின் போது எதிர்காலத்தில் 2.6.1 மற்றும் 5.3.1
கூட்டுத்தொகை ரூபா 46.97 மில்லியன் மேற்கொள்ளப்படும் பெறுகை (ஈ) பெறுகை
பெறுமதியான பெறுகைகளுக்குரிய நடவடிக்கைகளின் போது வழிகாட்டிகளின்
கேள்விப் பத்திரங்கள் பிரசுரிக்கப்பட்டு தாமதமின்றி உரிய முறையில் பிரகாரம்
தொழிநுட்ப மீளாய்வு குழு தொழிநுட்ப மீளாய்வு குழு நடவடிக்கை
நியமிப்பதற்கு 07 நாட்கள் தொடக்கம் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
198 நாட்கள் வரையான காலம் எடுக்கப்படும்.
கடக்கப்பட்டிருந்தது.
- (இ) ரூபா 500,000 மிகைத்த பெறுகைகளின் இந்த கல்லூரியிலிருந்து ரூபா பெறுகை
போது முறையான ஒப்பந்தமொன்று 1,000,000க்கு பொருட்கள் வழிக்காட்டி 8.9.3
எழுதப்பட்டு கைச்சாத்திடப்பட வேண்டிய மற்றும் சேவைகளை பிரகாரம்
போதிலும், கல்லூரியானது 04 கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை
சந்தர்ப்பங்களின் போது கூட்டுத்தொகை மட்டும் ஒப்பந்தங்களில் எடுக்கப்படல்
ரூபா 3,802,831 தொகையான கைச்சாத்திட பெறுகை வேண்டும்.
பெறுகைகளின் போது ஒப்பந்தத்திற்கு குழுவின் அங்கீகாரம் பெற்றுக்
உடன்படாது மேற்கொள்ளப்பட்டிருந்தது. கொள்ளப்பட்டுள்ளது.
- (ஈ) மீளாய்வாண்டினுள் போட்டி விலைகள் 02 ஒளிநகல் இயந்திரங்கள் அரசு பெறுகை
கோரப்படாது 11 சந்தர்ப்பங்களின் கொள்வனவு செய்யும் போது வழிக்காட்டி
போது ரூபா 2.6 மில்லியன் 02 நிறுவனங்களுடன் பிந்தைய கோவையின்
பெறுமதியான டோனர் (Toner), 2 சேவை ஒப்பந்தங்களுக்கு பிரகாரம்
நிறுவனங்களிலிருந்து கொள்ளவனவு உடன்பட்டிருந்தமையினால் நடவடிக்கை
செய்யப்பட்டிருந்தது. அவ் ஒப்பந்தங்கள் பிரகாரம் எடுக்கப்படல்
தொடர்புடைய வேண்டும்.
இயந்திரங்களுக்காக
பரிந்துரைக்கப்பட்ட Toner அந்
நிறுவனத்திடமிருந்தே
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

3.3 ஏனைய நிறுவனங்களின் வளங்களை பயன்படுத்துதல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 11 ஏக்கர் 10 பர்சஸ் ஆன நிலம், ரூபா 557.42 மில்லியன் செலவு செய்யப்பட்டு 23 கட்டிடங்கள் மற்றும் ரூபா 6.02 மில்லியன் மதிப்பிடப்பட்ட பெறுமதியுடைய கூடைப்பந்து மைதானம் மற்றும் சலவை அரங்கமும், பெறுமதி வெளிப்படுத்துவதற்கு முடியாத ஒரு திறந்தவெளி சினிமா (Open Cinema) மற்றும் கைப்பந்து மைதானமொன்று கட்டப்பட்டிருந்த போதிலும் அக்காணியின் சட்டபூர்வமான உரித்து கல்லூரிக்கு இல்லை.	காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணி கல்லூரிக்கு கையகப்படுத்துவதற்காக தேவையான நிதியேற்பாடு 2024 மற்றும் 2025 நிதி ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து கோரப்பட்ட போதிலும் இது வரையில் நிதியேற்பாடு பெற்றுக் கொடுக்கப்படவில்லை மற்றும் இந்த காணி அரசு காணியொன்று என்பதினால் பணம் செலுத்தப்படாது கல்லூரிக்கு கையகப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சி மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுடன் கலந்துரையாடலொன்று மேற்கொள்வதற்காக எழுத்து மூலமாக சில சந்தர்ப்பங்களின் போது கோரப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இது வரையில்	தொடர்புடைய சொத்துக்கள் உரிமையை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

சந்தர்ப்பமொன்று
கொடுக்கப்படவில்லை.

பெற்றுக்

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

2024 திசெம்பர் 31 இல்	முதன்மை சேவை பிரிவில்	உள்ளவாரான
உள்ளவாறு கல்லூரியின் 22	வெற்றிடங்கள் நிலவுகின்ற	பதவியணிக்கு உகந்த
பதவிகளுக்குரிய	பதவிகளுக்கான	வகையில்
அங்கீகரிக்கப்பட்ட பதவிகள் 108	இடைநிறுத்துவதற்கு	அங்கீகரிக்கப்பட்ட
காணப்பட்டதுடன் 14	முகாமைத்துவ சேவைகள்	பதவியணி மீளாய்வு
பதவிகளுக்கான உள்ளவாரான	திணைக்களத்தின் ஊடாக	செய்யப்படல்
பதவியணி 65 ஆகும். அதன்	ஆலோசனை பெற்றுக்	வேண்டும்.
பிரகாரம் 08 பதவிகளும்	கொடுக்கப்பட்டுள்ளதுடன்	
முழுமையாக வெற்றிடங்களாக	அமைச்சரவை தீர்மானத்தின்	
இருந்ததுடன் 14 பதவிகளின்	பிரகாரம் அனைத்து	
மொத்த வெற்றிடங்கள் 42 ஆக	ஆட்சேர்ப்புக்களும்	
காணப்பட்டது.	ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை	
	எடுக்கப்பட்டுள்ளது.	